

வகுப்பு : ஆறு (மூன்றாம் மொழி)

நவம்பர் மாதப் பாடப் பகுதி

பாடம் - 5 (தொடர்ச்சி)

1. உயிர்மை எழுத்துகள் தொந்தம் (க-னீ)

2. (பாடல்) பாடி மகிழ்வோம் (அன்பு)

பாடம் : 6

உயிர்மை எழுத்துகள் (க-னீ)

1

அ' உயிதை	ஆ' உயிதை	இ' உயிதை	ஈ' உயிதை
க + அ = கா	க + ஆ = கார	க + இ = கி	க + ஈ = கி
ங் + அ = நா	ங் + ஆ = நார	ங் + இ = நி	ங் + ஈ = நி
ச + அ = சா	ச + ஆ = சார	ச + இ = சி	ச + ஈ = சி
ஞ் + அ = ஞா	ஞ் + ஆ = ஞார	ஞ் + இ = ஞி	ஞ் + ஈ = ஞி
ட + அ = டா	ட + ஆ = டார	ட + இ = டி	ட + ஈ = டி
ண் + அ = ணா	ண் + ஆ = ணார	ண் + இ = ணி	ண் + ஈ = ணி
த + அ = தா	த + ஆ = தார	த + இ = தி	த + ஈ = தி
ந் + அ = நா	ந் + ஆ = நார	ந் + இ = நி	ந் + ஈ = நி
ப + அ = பா	ப + ஆ = பார	ப + இ = பி	ப + ஈ = பி
ம் + அ = மா	ம் + ஆ = மார	ம் + இ = மி	ம் + ஈ = மி
ய் + அ = யா	ய் + ஆ = யார	ய் + இ = யி	ய் + ஈ = யி
ர் + அ = ரா	ர் + ஆ = ரார	ர் + இ = ரி	ர் + ஈ = ரி
ல் + அ = லா	ல் + ஆ = லார	ல் + இ = லி	ல் + ஈ = லி
வ் + அ = வா	வ் + ஆ = வார	வ் + இ = வி	வ் + ஈ = வி
ழ் + அ = ழா	ழ் + ஆ = ழார	ழ் + இ = ழி	ழ் + ஈ = ழி
ற் + அ = ரா	ற் + ஆ = ரார	ற் + இ = ரி	ற் + ஈ = ரி
ற் + அ = ரா	ற் + ஆ = ரார	ற் + இ = ரி	ற் + ஈ = ரி
ற் + அ = ரா	ற் + ஆ = ரார	ற் + இ = ரி	ற் + ஈ = ரி

II உயி எழுத்து எழுத்து எழுத்து உயி :

1. கயபல் - [க/ம/ச]
2. சக்கரம் - [ய/ச/ப]
3. பட்டம் - [ட/ந/ண]
4. பணம் - [க/ந/ண]
5. தந்தம் - [ந/த/ப]

6. பம்பதம் - [க/ப/த]

7. உயல் - [க/ய/உ]

8. கதகம் - [ப/த/ங]

9. உட்டம் - [உ/ல/த]

10. உதுவர - [ல/உ/த]

ii) முதல் எழுத்தை ^{தெரியாத} மாற்றி எழுதுக:

1. கல் - கால்

2. புல் - பால்

3. நகம் - நாகம்

4. படம் - பாடம்

i) விருபட்ட எழுத்தை எழுதுக:

1. காகம்

2. மாண

3. கிறால்

4. தூதல்


5. நாய்

V விருபட்ச எழுத்து எழுத்து

[மி, சி, லி, கி, ணி, னி, ரி, தி]

1. கிண்ணம்
2. மணி
3. மிகையம்
4. சிங்கம்
5. தின்பண்டம்
6. பல்லி
7. பன்றி
8. வானி

VI தொல் 2ருவாக்குவாம்



VII அ. அநித எழுத்துக்களை அட்டமிடு

சு	நீ	அ	மீ	ஊ
சீ	அ	கி	சி	கி
சு	ஊ	நீ	தி	மீ
சு	யீ	யி	ல	நீ

பாடி மகிழ்வோம் [பாடல்]

சின்று

பட்டை போடப் போடத்தாக்

புறப்பாக்கும் தைநடை

மெருகு கொடுக்கக் கொடுக்கத்தான்

மினுமினுக்கும் தங்கம்

அரும்பு லாந் லாநத்தாக்

அறிக்கும் லாந்தை லாநகம்

அன்று பருகப் பருகத்தான்

அமைதி அடையும் உலகம் - அது வரையப்பா

I வினா - விடை:

1. பட்டைப் போடப் போடத்தாக் புறப்பாத்து எது?

விடை: தைநடை

2. என்ன செய்தால் மினுமினுக்கும் தங்கம்?

விடை: மெருகு கொடுக்கக் கொடுக்கத்தான் மினுமினுக்கும் தங்கம்.

3. எப்போது லாந்தை அறிக்கும் லாந்தை?

விடை: அரும்பு லாந் லாநத்தாக் லாந்தை அறிக்கும் லாந்தை.

4. எப்போது அமைதி அடையும் உலகம்?

விடை: அன்று பருகப் பருகத்தான் அமைதி அடையும் உலகம்

உயிர்நிலைப்
பரீட்சை - 6
மாண்புமிகு (6-ஆம்)

